

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, AUGUST 22, 1902.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 22nd day of August, 1902, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, make claim in person or in writing to the said lands or to some interest therein to the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,  
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Katugaha in the Dehiwinipalata korale of the Udukinda division, in the Province of Uva, as described in the annexed certified tracing :—

Preliminary plan 32.

Lot.	Name of Land.	Extent. A. B. P.
1	Kirimetiellahena	5 3 15
3	Kirimetiellapatana	4 0 0
		9 3 15

on sheet M<sub>3</sub>, 4, 11, 12, and bounded as follows : on the north by the Miyanelakandura (village limit of Pattiyegedera) ; on the east by the Peerapandowekandura ; on the south by the Mudarawekandura, Kirimetiellekumbura claimed by Aralugahakumburegedara Sinno Appu ; on the west by Mudarawekumbura claimed by T. B. Katugaha and M. B. Katugaha.

මේ 1902 ක්වු අගොස්තු මස 22 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුලතදී මෙහි පහත දක්වන ඉඩම් වලට නොගොන් ඉන් එකකට නොගොන් වැඩිගණනකට යම් අයිතිවාසිකමක් තිබෙන යම් අයෙක් ඇත්නම් ඒ අය විසින් මුඩුබිම් සම්බන්ධ වම් 1897, 1899 සහ 1900 ආඥාපණවල 28 වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරුණු ලැබූ විශේෂ මනත්‍රීඥාපණවලට නොගොන් ඉන් එකකට නොගොන් ඉන් එකකට ඇති පෙනීසිට ගෝ ලියවිල්ලකින් එකී ඉඩම්වලට නොගොන් ඉන් එකකට නොගොන් කිසි අයිතිවාසිකමක් පෙන්වා සිටින්නට නොගොන්ගොන්, එකී විශේෂ මනත්‍රීඥාපණවලට නොගොන් ඉන් එකකට නොගොන් ඉන් එකකට ඇති පෙනීසිට ගෝ ලියවිල්ලකින් එකී ඉඩම්වලට නොගොන් ඉන් එකකට නොගොන් කිසි අයිතිවාසිකමක් ගණනැරදක්වන්නට නොගොන්ගොන් සෑම ඉඩම් රජ සන්තක ඉඩම් හැරිසට ඉන් එකකට නොගොන්ගොන් අත්සන ඇති ලියවිල්ලකින් ඉන් එකකට නොගොන් විසින් ප්‍රකාශ කරණ බව මෙයින් දැනගත යුතුයි.

ජේ. ජී. ෆ්‍රේසර්,  
විශේෂ මනත්‍රීඥාපණවලට නොගොන්ගොන්.

ඉඩම්වල නොගොන්ගොන්.

ලාභ පලාතට අයිති උඩුකිඳු කොට්ඨාසයේ දෙහිවිහිපලාත කෝරලේ කටුගහසහ ගම් පිහිටා තිබෙන මීට අමුණාපු සහතික සිතියමේ පෙනෙන මෙහි පහත දක්වන බිම්කවර්, එනම් :—

M<sub>3</sub>, 4, 11, 12, සිතියමපත්‍රයට අඩංගු වූ :—

මුල් සිතියම 32.

බිම්කවර්.	ඉඩමේ නම.	බිම්කරම. අ. රූ. ප.
1	කිරිමැටිඇල්ලේගේන	5 3 15
3	කිරිමැටිඇල්ලේපහන	4 0 0
		9 3 15

මීට මාසිම්—උතුරට මියන්ඇල්ලේකඳුරද, (පර්විසෙගෙදර ගම්ඉමද) ; නැගෙනහිරට පිරිපන් දොවේකඳුරද ; දකුණට මුදඅරවේකඳුරද, අරඑගහකුඹුරේගෙදර සිසෙඤ්ඤ, අප්පු විසින් අයිතිවාසිකම් කියන කිරිමැටිඇල්ලේකුඹුරද ; බස්නාහිරට ටී. ඩී. කටුගහ සහ ඇම්. ඩී. කටුගහ විසින් අයිතිවාසිකම් කියන මුදඅරවේ කුඹුරද.

இவ்வறிவித்தலின் தெதியாகிய 1902 ம் ஆண்டு-த்து ஆவணி 22 ந் தேதியிலிருந்து மூன்று மாதத்திற்குள்ளாக இதன் கீழ் விவரித்திருக்கும் காணிகளை அல்லது அக்காணிகளை லெவற்றையும் குறித்து உரித்துப்பெசுவோர்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 ம் பீரீலின்படி பானான காணிகளின் சட்டங்களின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏற்படுத்திய குறிப்பான உத்தியோகஸ்தர் மூன்பாக காலி அவரது கத்தோரில் தெரிபட்டு மேற்படி காணிகளை அல்லது அந்நி லெதையும் குறித்து யாதும் உரிமை அல்லது உடந்தை காணியாதிருந்தால், மேற்கொலிய குறித்த உத்தியோகஸ்தர் தம்மில் சொல்லப் பட்ட கட்டணச்சட்டங்களினால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக்கொண்டு தன் கையொப்பமிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிகளை அல்லது அவைகளின் உரித்தைப்பெசப்பட்டவர்கள் வெளிப்படாவிடல் முடிக்குரிய ஆதனமென்று வெளியரங்கப்படுத்தவார்.

ஜே. ஜி. பெரேரை,  
குறிப்பான உத்தியோகஸ்தர்.

சொல்லப்பட்ட காணிகளின் விவரம்.


ஊவா மாகாணத்தின் உடுகிந்தை பகுதியில் தெறுவினிப்பலாத்தைக்கோறையைச்சேர்ந்த கட்டுகா என்னும் கிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் துண்டுகள், அந்தாவது இத்தோடணத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்தியு டாப்பில் விவரிக்கப்பட்டிருக்கின்றன :-

M<sup>12</sup><sub>3, 4, 11, 12</sub> ம் அளவுக்கடதாசியில்,

பிரதமபடம் இலக்கம் 32.

துண்டு.	காணியினது பெயர்.	வீசாலம்.
		ஏ. மா. ப.
1	கிரிமெட்டி.எல்லேகேன	5 3 15
3	கிரிமெட்டி.எல்பெத்தன	4 0 0
		9 3 15

எல்ல, வடக்கு-மியன்எல்லேகன்துர (பட்டியெகெதரஉடைய எல்ல); கிழக்கு-பிரபன்தொகெகன்துர; தெற்கு மூதருவேகன்துர, அறணுகாரும்புரேகெதற வின்துஅப்பு உரித்தபெசும் கிரிமெட்டிஎல்லேகும்புர; மேற்கு-பி. கட்டுகாவும் எம். பி. கட்டுகாவும் உரித்தபெசும் மூதருவேகும்புர.



Scale of 8 Chains to an Inch.

Situation : Katugaha village in Udukinda division of Debiwinipalata korale.

Preliminary plan 32.

Lot.	Name of Land.	Extent.
		A. R. P.
1	Kirimettiella	5 3 15
3	Do.	4 0 0
		9 3 15

Sheet M<sup>12</sup><sub>3, 4, 11, 12</sub>

Surveyor-General's Office,  
Colombo, June 9, 1902.

1,071

J. L. HAMPTON,  
for Acting Surveyor-General